EVENTION OF AND ALONG FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2021							
Rupees in Lakhs(except EPS) Quarter ended Half Year ended Vear ended							
Particulars	30.09.2021 Un-Audited	Quarter endec 30.06.2021 Un-Audited	30.09.2020 Un-Audited	30.09.2021 Un-Audited	30.09.2020 Un-Audited	Year ended 31.03.2021 Audited	
Total income from operations	19,413.94	25,075.77	12,841.64	44,489.71	18,921.29	48,769.87	
Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	3,038.90	4,154.11	2,300.63	7,193.01	2,020.99	5,771.15	
Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	3,038.90	4,154.11	2,300.63	7,193.01	2,020.99	5,771.15	
Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	2,333.62	3,120.70	1,732.95	5,454.32	1,589.63	4,423.16	
Total Comprehensive Income for the period after tax [Comprising Profit/(Loss) for the period (after tax) and other comprehensive Income (after tax)]	2,333.62	3,120.70	1,732.95	5,454.32	1,589.63	4,450.26	
Equity Share Capital	969.45	969.45	969.45	969.45	969.45	969.45	
Reserves (Excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year						16,374.20	
Earnings Per Share (of Rs. 1/- each)							
Basic	2.41	3.22	1.79	5.63	1.64	4.56	
Diluted	2.41	3.22	1.79	5.63	1.64	4.56	

Note:

1. The above extract of Unaudited Financial Results of the Company have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on Wednesday, November 03, 2021. The same is available on website of the company www.gufic.com and website of BSE Limited www.bseindia.com and National Stock Exchange of India Limited on www.nseindia.com where shares of the Company are listed.

2. Previous period/ year's figures have been reclassified /regrouped wherever necessary to confirm with the current accounting treatement.

or GUFIC BIOSCIENCES LIL sd/-Pranav J. Choksi CEO & Whole Time Director

DIN: 00001731

Date: November 04, 2021 Place: Mumbai



ADITYA BIRLA FASHION AND RETAIL LIMITED

[CIN: L18101MH2007PLC233901]

Regd. Office: : Piramal Agastya Corporate Park, Building 'A', 4th and 5th Floor, Unit No. 401, 403, 501, 502, L.B.S. Road, Kurla, Mumbai - 400 070 Tel.: +91 86529 05000; Fax: +91 86529 05400 | E-mail: secretarial@abfrl.adityabirla.com Website: www.abfrl.com

EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND SIX MONTHS ENDED SPTEMBER 30, 2021

							(< in Crores
Sr. No.	Particulars	Quarter ended September 30, 2021 (Unaudited)	Quarter ended June 30, 2021 (Unaudited)	Quarter ended September 30, 2020 (Unaudited)	Six months ended September 30, 2021 (Unaudited)	Six Months ended September 30, 2020 (Unaudited)	Year ended March 31, 2021 (Audited)
1.	Total Income from Operations	2,054.34	811.95	1,028.13	2,866.29	1,351.15	5,248.92
2.	Net Profit/ (Loss) for the period (before Tax and Exceptional items)	8.77	(467.78)	(250.88)	(459.01)	(795.81)	(837.54)
3.	Net Profit/ (Loss) for the period before tax (after Exceptional items)	8.77	(467.78)	(250.88)	(459.01)	(795.81)	(837.54)
4.	Net Profit/ (Loss) for the period after tax (after Exceptional items)	5.09	(352.15)	(188.22)	(347.06)	(598.58)	(736.00)
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	4.84	(351.81)	(186.37)	(346.97)	(599.91)	(734.19)
6.	Paid - up Equity Share Capital	937.52	915.08	819.12	937.52	819.12	915.05
7.	Other Equity (excluding share suspense)						1,728.72
8	Net worth (excluding Non-Controlling interest)						2,643.79
9	Paid-up Debt Capital/ Outstanding Debt				1,158.63	1,123.92	1,059.18
10.	Outstanding Redeemable Preference Shares				0.51	0.51	0.51
11.	Debt Equity Ratio*	0.35	0.49	2.46	0.35	2.46	0.22
12.	Earnings Per Share (of ₹10/- each) (Not annualised) for continuing and discontinued operations 1. Basic (in ₹): 2. Diluted (in ₹):	0.06 0.06	(3.81) (3.81)	(2.32) (2.32)	(4.18) (4.18)	(7.54) (7.54)	(8.23) (8.23)
13.	Debt Service Coverage Ratio*	0.16	(11.98)	(1.71)	(0.98)	(1.09)	(0.67)
14.	Interest Service Coverage Ratio*	1.57	(13.26)	(1.77)	(5.50)	(3.88)	(1.83)

THE RAMESHWARA JUTE MILLS LIMITED

CIN L17119WB1935PLC046111

Regd.Office : 9/1, R.N.Mukherjee Road, Kolkata - 700 001; Telephone No. : 033-2262 4413 (Extn. 860) e-Mail - rjm.ho@rjm.co.in; Website : www.rameshwarajute.com

Extract of Statement of Unaudited Financial Results for the quarter/six months ended on 30.09.2021 approved by the Board of Directors on 03.11.2021 (Rs. in Lakhs)

						(no. In Eukino
SI. No.	Particulars	Three months ended 30.09.2021 (Unaudited)	Previous Three months ended 30.06.2021 (Unaudited)	Corresponding Three months ended in previous year 30.09.2020 (Unaudited)	Six months ended in the current year 30.09.2021 (Unaudited)	Corresponding six months ended in previous year 30.09.2020 (Unaudited)	Year to date figures for the previous year ended 31.03.2021 (Audited)
-	Total income from operations(net)	(Unaudited) 16.43	9.22	(Onaudited) 46.87	(Unaudited) 25.65	(Onaudited) 68.97	(Addited) 457.45
1		10.43	9.22	40.07	25.05	00.97	457.45
2	Net Profit/(Loss) for the period (before Tax Exceptional and/or Extraordinary items)	(54.74)	(51.11)	(120.92)	(105.85)	(235.13)	(1.21)
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(54.74)	(51.11)	(120.92)	(105.85)	(235.13)	(1.21)
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(54.74)	(51.11)	(111.34)	(105.85)	(225.55)	7.44
5	Total Comprehensive Income for the period [Comprehensive Profit and (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(6.88)	105.95	(104.10)	99.07	(150.46)	2554.71
6	Equity Share Capital	26.61	26.61	26.61	26.61	26.61	26.61
7	Reserve (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year						8,246.38
8	Earnings per equity share (of Rs. 10 each) (not annualised) 1. Basic 2. Diluted	(20.57) (20.57)	(19.21) (19.21)	(41.84) (41.84)	(39.78) (39.78)	(84.78) (84.78)	2.80 2.80

Notes :

a) The above is an extract of the detailed format of quarterly and half year ended on 30.09.2021 Unaudited Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirments) Regulations, 2015. The full format of the aforesaid Financial Results is available on the website of the Calcutta Stock Exchange at www.cse-india.com and on company's website at: http://rameshwarajute.com/quartarly_results.php

b) There is no Exceptional and /or Extraordinary items adjusted in the Statement of Unaudited Financial Results for the quarter and half year ended 30.09.2021 in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015.

For The Rameshwara Jute Mills Limited

Date: 03rd November 2021

Company Secretary & Complia

Place : Kolkata Dated : 03.11.2021



3rd November, 2021 Saharanpur (U.P)

Place: Mumbai

Date: November 03, 2021

(₹ in Crores)

(This is not a Prospectus Announcement. This is a Corrigendum Advertisement)



SAURABH ARORA

(Company Secretary)

Our Company was originally incorporated as Abhi Diagnostic Imagings Private Limited on December 05, 2000 under the Companies Act, 1956 vide certificate of incorporation issued by the Registrar of Companies, Maharashtra. Subsequently, the name of the company was changed from "Abhi Diagnostic Imagings Private Limited" to "Nidan Laboratories and Healthcare Private Limited" under the Companies Act, 2013 pursuant to a special resolution passed by our shareholders at the EGM held on February 26, 2021 and had obtained fresh certificate of incorporation dated March 24, 2021 issued by the Registrar of Companies, Maharashtra. Subsequently, our Company was converted into a public limited company and the name of our Company was changed to 'Nidan Laboratories and Healthcare Limited" and a fresh certificate of incorporation consequent upon conversion to public limited company was issued by the Registrar of Companies, Mumbai, Maharashtra, on May 24, 2021. For details pertaining to the changes of name of our company and change in the registered office, please refer to the chapter titled '*History and Certain Corporate Matters*' beginning on page no. 128 of this Prospectus.

Registered Office: Swapnshilpa, Behind Aarti Apartment, Vartak Road, Virar (West) – 401303, Palagar, Maharashtra, India; Tel. No.: +91 8975610000; Email: cs@nidanhealthcare.co.in; Website: www.nidanhealthcare.co.in; Contact Person: Mr. Akshay Joshi, Company Secretary & Compliance Officer

OUR PROMOTERS: DR. NITIN VITTHALRAO THORAVE

PUBLIC ISSUE OF 40,00,000 EQUITY SHARES OF FACE VALUE OF Rs. 10/- EACH ("EQUITY SHARES") OF NIDAN LABORATORIES AND HEALTHCARE LIMITED (" OUR COMPANY" OR "THE ISSUER COMPANY") FOR CASH AT A PRICE Rs. 125/- PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF Rs.115/- PER EQUITY SHARE) ("ISSUE PRICE") AGGREGATING TO Rs. 5000.00 LAKHS ("THE ISSUE"), OUT OF WHICH 2,00,000 EQUITY SHARES OF FACE VALUE OF Rs. 10/- EACH FOR A CASH PRICE OF Rs. 125/- PER EQUITY SHARE, AGGREGATING TO Rs. 250.00 LAKHS WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER ("MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS THE MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS THE MARKET MAKER RESERVATION PORTION I.E. ISSUE OF 38,00,000 EQUITY SHARES OF FACE VALUE OF Rs. 115/- PER EQUITY SHARE AGGREGATING TO Rs. 4750.00 LAKHS (IS HEREINAFTER REFERRED TO AS THE "NET ISSUE PILS"). THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE 28.78% AND 27.34%, RESPECTIVELY OF THE POST ISSUE PAID UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.

-/Sd R. P. Pansari Chairman DIN - 00869222

E.Elamugila

*Based on standalone financial results

Notes:

- a) The Standalone and Consolidated financial results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on November 03, 2021.
- b) The Standalone and Consolidated financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) 34 "Interim Financial Reporting" as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Rules, 2015, as amended.
- c) The unaudited consolidated financial results for the quarter and six months ended September 30,2021 are not comparable with quarter and six months ended September 30,2020, pursuant to the acquisition of subsidiaries by the Company during the quarter ended March 31, 2021.
- d) The Ministry of Corporate Affairs vide notification dated July 24, 2020, issued an amendment to Ind AS 116 Leases, by inserting a practical expedient w.r.t. "Covid-19- Related Rent Concessions" effective from the period beginning on or after April 01, 2020 and vide notification dated June 18, 2021, extended practical expedient upto June 30, 2022. The Group has applied the practical expedient with effect from April 01, 2020. The Group has applied the practical expedient with effect from April 01, 2020. The Group has accounted the unconditional rent concessions for the quarter ended September 30, 2021 amounting to ₹72.88 Crore (including ₹14.41 Crore pertaining to periods after September 30, 2021), quarter ended June 30, 2021 amounting to ₹69.42 Crore (including ₹3.78 Crore pertaining to periods after September 30, 2020), six months ended September 30, 2021 amounting to ₹69.42 Crore (including ₹3.78 Crore pertaining to periods after September 30, 2020), six months ended September 30, 2021 amounting to ₹93.54 Crore (including ₹3.78 Crore pertaining to periods after September 30, 2021), six months ended September 30, 2021 amounting to ₹93.54 Crore (including ₹6.327 Crore pertaining to periods after September 30, 2021), and year ended March 31, 2021 amounting to ₹343.72 Crore (including ₹0.48 Crore pertaining to periods after September 30, 2021) as a reduction of rent expenses, to the extent available, and balance has been accounted under "Other Income" for quarter ended September 30, 2021 amounting to ₹5.33 Crore and six months ended September 30, 2021 amounting to ₹5.33 Crore and six months ended September 30, 2020 amounting to ₹5.39 Crore and six months ended September 30, 2020 have been reclassified. Accordingly, rent concession sunder "Other Income" in the financial results. To confirm to current classification, balances for the quarter ended September 30, 2020 have been reclassified. Accordingly, rent concession for the quarter ended September 30, 2020 amounting to ₹5.39 Crore and for six months ended
- e) Rights Issue 2020 : a) Approval : On May 27, 2020, the Board approved fund raising by way of a Rights Issue. On June 25, 2020, it further approved the terms of the issue i.e. 9,04,65,693 equity shares of face value of ₹10 each ["RES"] at a price of ₹110 per Rights Equity Share (including premium of ₹100 per RES), aggregating to ₹995.12 Crore, in the ratio of 9 RES for every 77 existing fully-paid shares held by the eligible equity shareholders as on the Record Date i.e. July 1, 2020. b) Application : On July 28, 2020, 9,02,77,042 RES of face-value ₹10 each were allotted as Partly paid shares ["PPS"] to the eligible applicants who paid the application amount of ₹55 per RES (including premium of ₹50). Allotment of 1,88,651 RES has been kept in abeyance, pending regulatory/ other clearances. c) First Call : On January 11, 2021, the 'First call' money of ₹27.50 per PPS (including premium of ₹25) was called for. On 8,99,09,500 PPS, the amount due, was successfully received. 3,67,542 PPS were forfeited due to non-payment, in accordance with the Articles of Association and Letter of Offer [dated June 28, 2020] ["LoF"]. d) Final Call : On July 5, 2021, the final call money of ₹27.50 per PPS (including premium of ₹100 per RES) and Letter of Offer [dated June 28, 2020] ["LoF"]. d) Final Call : On July 5, 2021, the final call money of ₹27.50 per PPS (including premium of ₹25) was called for. On 8,99,09,500 PPS, the amount due, was successfully received. 3,67,542 PPS were forfeited due to non-payment, in accordance with the Articles of Association and Letter of Offer [dated June 28, 2020] ["LoF"]. d) Final Call : On July 5, 2021, the final call money of ₹27.50 per PPS (including premium of ₹25) was called for. On 8,99,09,500 PPS, the amount due, thereby allowing time until September 30, 2021. e) Annulment of 3,67,542 partly paid-up shares who are yet to pay the amount due, thereby allowing time until September 30, 2021. e) Annulment of 3,67,542 partly paid-up shares which were earlier forfeited. The Company has issue
- f) The Group has considered the impact of COVID-19 as evident so far in above published financial results and will also continue to closely monitor any material changes to future economic conditions which necessitate any further modifications.
- g) In terms of the Regulation under Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, key standalone financial results information is stated below:
 (₹ in Crores)

Sr. No.	Particulars	Quarter ended September 30, 2021 (Unaudited)	Quarter ended June 30, 2021 (Unaudited)	Quarter ended September 30, 2020 (Unaudited)	Six months ended September 30, 2021 (Unaudited)	Six Months ended September 30, 2020 (Unaudited)	Year ended March 31, 2021 (Audited)
1.	Turnover	1,996.02	774.02	1,018.59	2,770.04	1,338.55	5,181.14
2.	Profit/ (Loss) Before Tax	19.73	(448.93)	(242.42)	(429.20)	(775.88)	(776.44)
3.	Profit/ (Loss) After Tax	14.09	(335.22)	(181.28)	(321.13)	(581.19)	(649.64)

h) The Company has disclosed the information required to be provided as per the Regulation 52(4) of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, in Standalone financial results filed with the Stock Exchange(s) i.e. www.bseindia.com and www.nseindia.com.

i) The above is an extract of the detailed Unaudited Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The detailed Unaudited Standalone and Consolidated Financial Results are available on the Stock Exchanges' websites i.e. www.bseindia.com and www.nseindia.com and also available on the Company's website i.e. www.abfrl.com.

ATTENTION INVESTORS- CORRIGENDUM TO THE PROSPECTUS DATED OCTOBER 23, 2021

This is with reference to Prospectus dated October 23, 2021 filed with Registrar of Companies, Mumbai (The "RoC"), EMERGE Platform of National Stock Exchange of India Limited ("**NSE**") and SEBI in relation to the issue. All capitalized term used in the notice shall, unless the context otherwise requires, has the meaning ascribed in the Prospectus. Investors may please note the following updates/amendments in Prospectus, Application Forms, Abridged Prospectus and General Information Document.

In Section XIV "Other Information" of the Prospectus on page no. 321, point number 3 under Material Document should be read as "Copy of special resolution of the shareholders passed at the Annual General Meeting dated September 29, 2021, authorizing the Fresh Issue of Equity Shares".

The Prospectus, the Application Forms, the Abridged Prospectus and General Information Document shall be read in conjunction with this corrigendum. The information in this notice supplements the Prospectus and supersedes the information in the Prospectus to the extent.

For NIDAN LABORATORIES AND HEALTHCARE LIMITED
On behalf of the Board of Directors
Ms. Tejal Anil Jayakar
Executive Director
Suriest Comm

navi mutual fund						
NAVI AMC LIMITED						
(FORMERLY KNOWN AS ESSEL FINANCE AMC LIMITED) Registered Office: Peerless Mansion, 1, Chowringhee Square, Kolkata-700069 Tel: 033 40185000; Fax: 033 40185010; Toll free no. 1800 103 8999, Website: www.navimutualfund.com, Email: mf@navi.com CIN: U65990WB2009PLc134537						
1	NOTICE CUM ADDENDU	M (No. 29 of 2021-22)				
NOTICE-CUM-ADDENDUM TO THE STATEMENT OF ADDITIONAL INFORMATION ("SAI") OF NAVIMUTUAL FUND.						
Appointment of Business H	lead and Key Personnel	of the Navi AMC Limited:				
Investors are advised to take	note of the following chan	nge in the SAI of the Schemes of Navi Mutual Fund.				
Mr. Vaibhav Goyal has been appointed as the Business Head and Key Personnel of Navi AMC Limited w.e.f. Monday, November 01, 2021.						
His brief profile & work experi	ence is given below:					
Name and Designation	nd Designation Age and Qualification Brief Experience					
Name- Mr. Vaibhav Goyal	Age- 28 Years	Mr. Vaibhav Goyal is a Chartered Accountant				
Designation- Business Head	Qualification- -Chartered Accountant -Graduation from Loyola College, University of Madras.	with more than 5 years of experience. Mr. Goyal has been associated with companies like ITC Limited as Assistant Manager -Finance & Accounts and Marico Limited as Manager-Indirect Tax.				
This notice-cum-addendum forms an integral part of the SAI of Navi Mutual Fund as amended from time to time. All other terms and conditions of the SAI of Navi Mutual Fund shall remain unchanged.						
		For Navi AMC Limited (Formerly Essel Finance AMC Limited) (Investment Manager to Navi Mutual Fund) (Formerly Essel Mutual Fund)				
Place: Bengaluru Date: November 03, 2021		-/Sd Authorized Signatory				
MUTUAL FUND IN	VESTMENTS AR	E SUBJECT TO MARKET RISKS.				

READ ALL SCHEME RELATED DOCUMENTS CAREFULLY.

For and on behalf of the Board of Directors Aditya Birla Fashion and Retail Limited

Ashish Dikshit Managing Director



அறிவிப்பு

சேப்(பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் விதிகள், 2015 இன் விதி 29 மற்றும் 47 இன்படி இது அது வல் களுக்கு இடையே 30 சேப்டம்பர், 2021 உடன் முடிந்த கானாண்டு மற்றும் அரையாண்டுக்காக (Ind. AS) இன்படி நிறுவனத்தில் தனிக்கை சேய்யப்படாத நிதி முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் அளிக்க இந்தியன் பெர்ரைன் பேஷன்ஸ் லிமீபெடில் இயக்குளர்கள் குழு கூட்டம் புதன்கிழமை, 10 நவப்பர், 202 அன்று நடைபெறுகிறது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது

மேலும், இந்த தகவல் நிறுவனத்தின் இணையதனர் www.indianterrain.com மற்றும் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்கு பரிவர்த்தனை இணையதனமான www.nseindia.com மற்றும் www.bseindia.com என்பதிலும் கிடைக்கப்பெறும்.

கிந்தியன் வடர்களும் பேலுக்கல் கியில்படுக்காக 9ப்பம்/-நாள் 03 நவப்பர், 2021 E.இனமுகிலன் இபல்: வெக்கன நிறுமன செயலாளர் & இனக்க அதிகரி

